பட்டினப்பாலை

பேரா. முனைவர் த. டான் ஸ்டோனி
தமிழ்த்துறை
இலயோலா கல்லூரி, சென்னை
Prof.donstony@gmail.com - 9944911404

சங்கமுக நீராடலும் பகல் விளையாட்டும்

- புலால் நாற்றமுடைய மணலையும், பூக்களை யுடைய கடற்கரைச் சோலையையும், கரிய மலையைச் சேர்ந்த மேகம் போன்று மக்கள் குழுமினர்.
- தாய் முலையைத் தழுவிய குழந்தை போல காவிரியைச் சூழ்ந்தனர்.
- தெளிந்த நீரையுடைய கடல் அலையுடைய கடலில், காவிரியாறு கலக்குமிடத்தில் மிகுந்த ஒலி உண்டாயிற்று.
- அத்தகைய ஒலியுடைய கடலில் தம் தீமை நீங்கக் கடலில்ஆடினர்.
- கடல் உப்பாகிய மாசு போக காவிரியில் நீராடினர்.
- கடற்கரையில் நண்டுகளைப் பிடித்து விளையாடினர்.
- வலிமையான அலையை உழக்கினர்
- மணலில் பாவை செய்து மகிழ்ந்தனர்.
- ஐம்பொறிகளும் மருட்சியடையும் வண்ணம் மகிழ்ந்தனர். மிகுந்த விருப்போடு பகற்பொழுதெல்லாம் விளையாடினர். அம்மகிழ்ச்சி பெறற்கரிய சுவர்க்கத்தில் பெறும் மகிழ்ச்சியை ஒத்திருந்தது. அத்தகைய பொய்த்தலில்லாத மரபினையுடைய பூக்கள் மலிந்த காவிரியின் பெருந்துறை காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தது.

காவிரிப்பூம்பட்டினத்து இரவுக் கால நிகழ்ச்சிகள்

- தம் துணையைச் சேர்ந்த பெண்டிர் பகலில் உடுத்தி இருந்த பட்டாடையை நீக்கி மென்மையான துகிலை இரவில் கோலமாக உடுத்தினர். பகலில் கள் உண்டனர்.
- இரவில் காமபானமாகிய மது உண்டு மகிழ்ந்தனர்.
- மைந்தர் அணியும் தலை மாலையை மகளிர் சூடினர்,
- கடலில் மீன்பிடிக்கச் சென்ற வளைந்த படகையுடைய பாதவர், கரையிலுள்ள நீண்ட தூண்களையுடைய மாடங்களிலுள்ள விளக்குகளை நோக்கி, அவற்றில் நிறம் பொருந்திய ஒளி விளக்குகளை எண்ணினர்.
- சிலர் பாடல் கேட்டு மகிழ்ந்தனர்.
- சிலர் நாடகம் பார்த்து மகிழ்ந்தனர்,
- சிலர் நிலவின் காட்சி இன்பப் பயனை நுகர்ந்தனர்.
- இவ்வாறு கடையாமத்தில் கண் அடைத்துத் துயில் கொண்டனர்.

சுங்கவரி பெறுதல்

- பெரிய காவிரியாறு மணமுடைய பூக்களை அடித்து வருதலால் கடற்கரை மணல் மணம் பொருந்தியதாக இருந்தது.
- அக்கடற்கரை மணலில் படுத்திருந்தனர் சுங்கவரி கொள்வோர்.
- வெண்மையாகக் கொத்துக்கொத்தாகப் பூக்கும் மடலையுடைய தாழை மரங்கள் பொருந்திய கடற்கரையின் அகன்ற தெருக்களில், அரசனது பொருளைக் காக்கும் புகழுடைய மரபினையுடையோர் இச்சுங்கவரி கொள்வோர்.
- சுடுகின்ற வெப்பத்தையுடைய கதிரவன் தேரைச் செலுத்துகின்ற குதிரைகளைப் போன்று நாடோறும் சோர்வின்றிச் சுங்கவரி கொண்டனர். குறையாமல் பெற்றனர்.

பண்டகசாலை முன்றில்

- மேகங்கள் கடலில் முகந்த நீரை மலையில் பொழிந்தன.
- மலையில் பொழிந்த நீர் கடலில் புகுந்து பரந்தன.
- இச்செயல் மாரிக்காலத்தில் (கார்) நடைபெற்றது. அதே போன்று (கடல் நீர்) வழிவந்த பொருள்களை நிலத்தில் ஏற்றனர்.
- நிலத்திலிருந்து கிடைத்த பொருள்களைக் கடலில் மரக்கலங்களில் பரப்பினர்.
- அவ்வாறு வந்த, சென்ற பொருள்கள் அளந்து அறிய முடியாத பல வகையான பொருள்கள். வரம்பு அறியாத அளவுக்குப் பொருள்கள் வந்து செறிந்தன.
- அவற்றை அரிய காவலமைந்த சுங்கச் சாவடியில் வைத்து புலி இலச்சினையைப் பொறித்து வெளியே அனுப்பினர்.
- மதித்து அறியப்பட்டனவாகிய மிகுதியான பொருள்கள் மூங்கில்கள் உடைய பக்க மலைபோல் குவிந்து கிடந்தன.
- அம்மலையில் மேகங்கள் தவழ்வதுபோல் வகுடை மான்கள் காட்சியளித்தன.
- கூர்மையான நகங்களையும் கால்களையுமுடைய ஆட்டுக்கிடாய்கள், பண்டக சாலை முன்றிலில் தாவிக் குதித்துக் வளைந்த கொண்டிருந்தன,

கடைத்தெரு

- மேகம் தவழும் உயர்ந்த மாடங்கள், சிறுவாயில்களையும், பெரிய வாயிலையும், பலகட்டுக்களையும்,இடைகழிகளையும் உடையனவாய் இருந்தன.
- சுற்றுத் திண்ணைகளையும், அதில் சார்த்தப்பட்ட பல படிகளையுடைய ஏணிகளும் இருந்தன.
- அதில் மேல் மாடத்தில் சிவந்த அடிகளையும், செறிந்த தொடையினையும், பசுமையான அணிகளை அணிந்த, அடிவயிற்றினையும், மென்மையான துகிலினையும் உடைய பவளம் போன்ற நிறத்தையுய மகளிர் இருந்தனர்.
- மயில் இயலினர்
- மான்நோக்கினர்.
- கிளிமழலையர்
- மென்மையான சாயலினர்

- அப்பெண்கள் காற்றுவரும் சாளரங்களைப் பொருந்தி இருந்தனர்.
- உயர்ந்த மலையிலுள்ள, தாதுக்கள் பொருந்திய காந்தள் போன்ற கையினர் முன்கையில் வளையல் அணிந்திருந்தனர்.
- கைகூப்பி முருகனை வழிபட்டனர். முருகவேளை வழிபட்டு வெறியாடும் மகளிர்,
- வங்கியம் இசைக்க, குழல் ஒலிக்க, யாழ்முரல, முழவுகள் அதிர, முரசுகள் முழங்க விழா எடுத்தனர்.
- விழாக்கள் இடையறாது நடந்து கொண்டிருக்கும் அகன்ற கடைத்தெரு.

கொடிகள்

- குற்றமற்ற சிறப்பினையுடைய தெய்வம் இருக்கும் மலரால் அழகு செய்யப்பெற்ற திருக்கோயில் வாயில்களில், பலரும் வேலின் தொழும் கொடிகளும், வீரர்களுக்குக் கோயில் எழுப்பினர்.
- சந்தன குழம்பைத் தரையில் மெழுகி, அதில் கால்களாக நட்டு, கிடுகுகளால் வேய்ந்து, அதன் மேல் துகில் கொடியை அமைத்திருந்தனர்.
- படையலாக பல கூடைகளில் சோறு வைத்திருந்தனர்.
- கீழேவிரித்த உடையில் பணியாரங்களைப் பரப்பியிருந்தனர்.
- இவற்றிற்குத் தூய்மையான வெண்மையான அரிசியைப் பலியாகத் தூவினர்,
- அத்துகில் கொடி, காட்டாற்றால் வந்த வெள்ளத்தில் கரையில் சேர்ந்த வெண்மணலில் வளர்ந்த கரும்பின் பூப்போல் இருந்தன.
- பலவாகிய கேள்வியாலும், பல நூற்களைக் கற்று முழு அறிவைப் பெற்ற நல் ஆசிரியர்கள், வாது செய்யக் கருதி உயர்த்திய பிறர் அஞ்சுதற்குக் காரணமாக பட்டிமன்றக் கொடிகளும்

வேறு பல கொடிகள்

- இனிமையான புகார் நகரின் கடல் முன்துறையில் அசைந்து கொண்டிருக்கும் மரக்கலன்கள் நின்றன.
- அவை தறியில் கட்டப்பெற்ற களிறுகள் போல இருந்தன.
- அம்மரக்கலன்களின் மரத்தின் மேல், பலரும் விரும்பிப் பார்க்கும் கொடிகள் அசைந்து கொண்டிருந்தன.

- கடற்கரையில் கள்ளுக்கடைகள் இருந்தன. அவற்றில் கள் விலை பற்றிய கொடிகள் இருந்தன. மீனை வெட்டி, இறைச்சியையும் அறுத்து, அவ்வூன்களைப் பொரித்தனர்.

- மணலைக் குவித்து மலரைச் சிதறி கள்ளுக்கடைத் தெய்வத்திற்குப் பலியாகக் கொடுத்தனர்.

- பிற பண்டங்களை விற்கும் கடைகளிலும், பல்வேறு வண்ணங்களில், வடிவங்களில் கொடிகள் அசைந்து கொண்டிருந்தன. அக்கொடிகளின் நிழலில்,

பல்பொருள் வளங்கள்

- கொடிகள் மிகுதியாகப் பறந்து கொண்டிருந்ததால், கதிரவன் கதிர்கள் நுழையாத செழுமையான நகராகக் காவிரிப் பூம்பட்டினம் இருந்தது.
- கெடாத புகழினையுடைய அமரர் அந்நகரைக் காத்தனர்.
- கடல்வழி மரக்கலங்களில் நிமிர்ந்த செலவினையுடைய குதிரைகள் வந்தன.
- நிலத்தின் வழி வண்டிகளில் கரிய மிளகு மூடைகள் வந்தன.
- மேருமலையில் தோன்றிய மாணிக்க மணிகளும் பொன்னும் வந்தன.
- மேற்கு மலையில் பிறந்த சந்தனமும் அகிலும் வந்தன.
- தென்கடல் துறைமுகமாகிய கொற்கையிலிருந்து முத்துக்கள் வந்தன. கிழக்குக் கடலிலிருந்து பவளங்கள் வந்தன.
- கங்கையாற்றில் விளைந்த பொருள்கள், காவிரியாற்றின் வளத்தால் விளைந்த பொருள்க ஈழத்திலுள்ள பொருள்கள் கிடைத்தற்கரிய பொருள்கள், கடாரத்திலுள்ள பொருள்கள்.
- பெரிய பொருள்கள் நிலம்நெளியும்படி திரண்டன. வளம் மிகுதியான இடமகன்ற தெருக்கள்

குடிமக்கள் மாண்பும் உழவர் சிறப்பும்

- புகார்நகரில் நீரில் வாழும் உயிரினங்களும், நிலத்தில் வாழும் உயிரினங்களும் பகையின்மையால் மகிழ்வோடு, இனிது உறங்கிக் கிளைகளைப் பெருக்கி வாழ்ந்தன.
- மீன்பிடிப்போர் முன்றிலில் மீன்கள் பாய்ந்தன.
- ஊன் விற்போர் குடிலில் விலங்குகள் திரண்டன.
- கொலை புரிதலை நீக்கினர்.
- களவுத் தொழிலை விட்டனர்.
- தேவர்களைக் கோயில் வழிபாட்டின் வழிப் போற்றினர்.
- வேள்வி செய்து அவி பசுக்களையும் உணவை, பிறருக்குக் கொடுத்தனர்.
- எருதுகளையும் பாதுகாத்தனர்.
- நான்மறை வல்லாரின் புகழைப்பரப்பினர்.
- பணியாரங்களைச் செய்து கொடுத்தனர்.
- சமையல் செய்யாத அரிசி, முதலிய உணவுப் பொருள்களைக் கொடுத்தனர்
- இல்லற இயல்பில் நின்று அறம செய்தனர்.
- இனிமையான குளிர்ச்சி பொருந்திய வாழ்க்கையை, வளைந்த ஏர்த்தொழிலைச் செய்யும் உழவர் விரும்பி வாழ்ந்தனர்.

வணிகர் வாழ்க்கை

- வணிகர், நீண்ட நுகத்தடியில் நடுமத்தியில் அடிக்கப்பெற்ற பகல் ஆணி போன்று நடுவுநிலை என்னும் குணம் அமைந்த நல்ல உள்ளத்தார் குடிக்குப் பழி என்று அஞ்சி உண்மையே பேசுவர்.

- தம்முடைய பொருள்களையும் பிறருடைய பொருள்களையும் ஒன்றாகவே கருதுவர்.
- தாம் பொருள்களை பெறும்போது மிகுதியாகக் கொள்ளாமல், கொடுக்கும் போது குறைவாகக் கொடாமல் வாழ்வர்.
- பல பொருள்களையும் தம் ஊதியத்தை வெளிப்படையாகக் கூறிவிற்பர். இவ்வாறு தொன்றுதொட்டு ஈட்டிய பொருளுடையோராகிய வணிகர் நிறைந்த இருப்பிடங்களும்,

சிறப்பினையுடைய காவிரிப்பூம்பட்டினம்

- பல்வேறு மக்களோடு, பல்வேறு நாடுகளில் சென்று பழகியவர் காவிரிப் பூம்பட்டினத்து வணிகர்.
- வேறுவேறு துறைகளில் உயர்ந்த அறிவினைப் பெற்றோர் கூட்டம், திருவிழாக் கொண்டாடும் பழமையான ஊரில் சென்று கூடினார் போன்று, பல மொழிகள் பேசும் மக்கள் தொகை நிரம்பிய தேயத்தில் பல நாட்டினரும் கலந்து, உளமகிழ்வோடு வாழும், குறைவுபடாத சிறப்பினை உடையது காவிரிப்பூம்பட்டினம்.